

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

TUESDAY, DECEMBER 23, 1902.

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 28th day of November, 1902, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle:

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Pattiya gedara of the Dehiwinipalata korale in the division of Udukinda, in the Province of Uva, as described in the certified tracings:—

Lot	Preliminary plan 31. Name of Land.	Extent. A. R. P.	Lot.	Name of Land.	Extent. A. R. P.
9a	Balitiyannawala	... 1 3 36	58	Amunabedda	... 5 3 17
16	Dambagahawagura	... 233 2 0	60	Kurundugasdowa	... 5 3 30
24	Do.	... 3 2 5	61	Gasgolla	... 7 0 5
26	Do.	... 1 1 0	63	Do.	... 3 1 0
29	Do.	... 0 0 20	64	Do.	... 0 2 30
34	Tikiyaulpota	... 1 1 10	66	Kottagahaella	... 4 3 0
36	Watabeddeulpota	... 3 0 34	69	Peellebedda	... 2 0 12
37	Do.	... 3 2 15	89	Angurubedda	... 0 0 22
39	Medahinneulpota	... 0 3 36	99	Hadillaulpotekumbura	... 0 3 6
43	Gannilekumbura	... 0 1 0	100	Hadillaulpotekumbura	... 1 0 5
44	Peellebeddeulpota	... 1 2 6	101	Do.	... 2 3 10
59	Amunabeddepatana, Maragastenne-patana, Godadehigollepatana, Mahatennepatana, Moragaselle-hinnepatana, Nadanduhinnekapatana, Nidanharuwepatana, Welihela-patana, Kondagollepatana, Egodahelapatna, Dikrodahinnekapatana, Kalawititennepatana, Ittawellinnepatana, Huriyagasslepata, Boragastala-wepatana, Angurubed-depatana, Kurunduwattepatana, Ketahamgodapatana, Naranelulpetihena, Ambagahahelepatana, Ruppeambe patana, Gasgollepatana, Galwetiyyahelapatana, Oyadiga-arawepatana, &c.	... 1,211 1 0	102	Karagastenneulpota	... 2 3 15
45	Gonamalapillekela	... 4 1 8	103	Karagastennepatana	... 2 3 20
			104	Kalawititenna	... 0 3 38
			105	Galwattegodayaya	... 6 0 25
			106	Medaulpota	... 0 2 36
			107	Do.	... 0 1 10
			108	Do.	... 0 2 20
			109	Kokatiyagasulpota	... 1 0 36
			110	Nidanharuwelpota	... 0 2 7
			111	Gadadehigolla	... 12 3 25
			112	Do.	... 0 3 0
			113	Maragastenna	... 6 1 38
			114	Inikepubedda	... 7 1 30
					1,545 0 7

on sheets M 12 and M 12¹², 4, 11, 12 and M 19, 20, 27, 28, and bounded as follows: on the north by the minor road to Moretota, the footpath to Moretota, Budugegodapatana claimed by T. B. Katugaha, Ratemahatmaya of Yatikinda, Dambagahawagurekumbura belonging to Crown, the Kahatagahaellekandura, Kahatagahaellekumbura claimed by T. B. Katugaha, Ratemahatmaya of Yatikinda, Darandagedarawatta claimed by Darandagedara Appuhami and others, Weweltennehena claimed by T. B. Katugaha, Ratemahatmaya of Yatikinda, and others, Pitapolakumbura claimed by ditto, Pitapolaulpotekumbura claimed by ditto, Kandettekumbura claimed by ditto, Aswedduumakumbura claimed by ditto, the water-course, Dambegodapatana claimed ditto, the footpath, Pansalawatta claimed by Lewwe Pansala, Balatiyannawalakumbura claimed by ditto, Balatiyannawala-kumbura belonging to Crown; on the east by the village limit of Moretota, the Balatiyannawalakandura, the Pirapandewekandura, Manikellekumbura belonging to Crown, Manikellekumbura claimed by T. B. Katugaha, Ratemahatmaya of Yatikinda, the Pirapandewekandura, the stream, Miyanellekumbura claimed by T. B. Katugaha, Ratemahatmaya of Yatikinda, the village limit of Katugaha, Diyalakumbura claimed by Pallegedara Tikirala Gamarala and others, the Lewwe-kandura, the village limit of Katugaha, Godatennekumbura claimed by P. B. Katugaha Korala, Lewwekandura, Pullabedda-kumbura belonging to Crown, the footpath, the water-course, the Lewwekandura, Gannilekumburuyaya claimed by P. E. Katugaha and T. B. Katugaha, Dodangaha-arawehena claimed by M. B. Katugaha and T. B. Katugaha, Kondagollewatta claimed by T. B. Katugaha, Ratemahatmaya, and others, the water-course, Kondagollewatta claimed by T. B. Katugaha, Ratemahatmaya, and others, the Amunabeddekandura, Nayakadulchena claimed by M. B. Katugaha and T. B. Katugaha, the Amunabeddekandura, Amunabeddepatana belonging to Crown, Udukumburewatta claimed by M. B. Katugaha and T. B. Katugaha, Amunabeddepatana belonging to Crown, Dewalekela belonging to Crown, the village limit of Katugaha, the village limit of Halpe, the village limit of Udkumbalwela, the village limit of Ettalapitiya; on the south by the Pitakandura, the stream, Pitakandurehena claimed by Kiriouwe Kiri Banda and others, Pitakandurehena belonging to Crown, Pitakandurehena claimed by Kiriouwe Kiri Banda and others, the Pitakandura, Huriyagasslepahena claimed by Kiriouwe Loku Banda, Huriyagasslepahena claimed by ditto, the Pitakandura; on the west by Udkurunduwattekumbura claimed by T. B. Katugaha, the Pitakandura, the Angurubeddekandura, Kurunduwattehena claimed by M. B. Katugaha, the water-course, the Pitakandura, the water-course, Bulatgahagedarawatta claimed by Egoda-arawegedara Punchirala Arachchi and others,

Pitahagoda belonging to Crown, the footpath, Pansalehena claimed by Pallegedara Siribadde and others, Warakadandewattaya claimed by ditto, the footpath, Batawelawatthehena claimed by Dikbeddegedara Mutumenika, the water-course, Meda-ulpotakandura, Batalawatthehena claimed by Dikbeddagedara Mutu Menika and others, the Kurundugasdowekandura, Batalawatthehena claimed by Dikbedde Mutu Menika and others, the footpath, the Dikrodakandura, Oyadiga-arawehena claimed by Pallegedara Tikirala Gamarala, the Dikrodakandura, Pillawewatthehena claimed by Madakumburegedara Kiriwante, the Dikrodakandura, the Pitakandura, the Koskanuwēkandura, Koskanuwewatta claimed by T. B. Katugaha Korala and others, Ruppeambepatana claimed by ditto, Koskanuwewatta claimed by M. B. Katugaha and T. B. Katugaha and others, the footpath, Pattiyagedarapatana claimed by P. B. Katugaha and others, Pattiyagedarahena claimed by ditto, the water-course, the Pitakandura, the Perahettiyekandura, Perahettiyekumbura claimed by Kolatenegedara Appuhami, Mullearawa claimed by Mahakumburegedara Malaka, the Kottagahaellakandura, the village limit of Perahettiya, the minor road to Ettamnitiva

NOTE.—The following lots lying within the above-named boundaries are excluded from this notice, and their aggregate acreage, viz., 21 acres 2 rods and 22 perches, is not included in the acreage of 1,545 acres and 7 perches given above:—

Lot.	Preliminary plan 31.			Extent A. R. P.
	Name of Land.			
25	...	Dambagahawagura	...	0 3 15
27	...	Do.	...	1 0 35
62	...	Gasgolla	...	9 2 30
65	...	Kottagahaella	...	2 2 0
90	...	Angurubedda	...	2 2 30
91	...	Do.	...	4 2 32
				21 2 22

ව්‍යුත් 1902 කුටු නොවූම්මු මස 28 වෙනි දින පටන් තුළුම්සයක් ඇතුළතුදී මෙහි පහත දැක්වන ඉඩම් වලට නොහෙයු ඉන් එකකට නොහෙයු වැඩිගණකට යම් අසින්වාසිකමක් සිබෙන යම් අයෙක් ඇස්සම් එම අය විසින් ප්‍ර්‍රතිච්චම් සම්බන්ධ වෙත 1897, 1899 සහ 1900 අභ්‍යන්තරවල 28 වෙනි වගක්තියේ ප්‍රකාරයට පත්කරණුලු වියේ. මහත්මියාරජ, නින්නාස්සේගේ ගාල්ලේ කස්තෝරියා උත්තු උත්තුක්කාන්ස්සේගේ ඉදිරිපිටව ඇවින් පෙනිසිට හේ ලියවිල්ලුකින් එක් ඉඩම්වලට නොහෙයු රුව ඇති යම් කොටසකට කිසි අසින්වාසිකමක් පෙන්ව, සිරිස්ට නොයෙදෙනාත්, එක් වියේ මහත්මි ව්‍යුතායාත්තාස්සේගේ ඉහාත්තා ආභ්‍යන්තරවලින් ප්‍රැකි සිබෙන බලවලු ප්‍රකාරයට, අසින්වාසිකම් නො, කියාපු එක් ඉඩම් එක්සේ එක්සින් අසින්වාසිකමක් ගෙණුහැරදාක්වන්ට නොයෙදෙන සාම් ඉඩම් රුප සහ්තක ඉඩම් හැරියට උත්තුනාත්සේගේ අත්සන ඇති ලියවිල්ලුකින් උත්තුනාත්සේ විසින් ප්‍රකාර කරන බව මෙයින් දැනුගත යුතුයි.

ඩේ. ඒ. ප්‍රසර,
වියෙන්ත මධ්‍යාස්ථානීකරණ හැඳුව සේය.

ଦୁଇତିମାତ୍ର କୋରଟିରେ.

ଲୋକ ପରାମରଣ ଆଜିକି ଲାବିଛି ଦେଖିବା କୌଣସିଦେ ଦେଖିଲେହିପତ୍ରଙ୍କାନ କେବଳରେ ରତ୍ନିରଜନ୍ୟାଦର ଯନ ଗତିକାରୀ, କୀର୍ତ୍ତନା ତଥା ଅତ୍ୟନ୍ତ ଉତ୍ସବାଦୀ ଉପରେ ପରିଚାରକ ପରାମରଣ ଆଜିକି ଲାବିଛି ଦେଖିବା କୌଣସିଦେ ଦେଖିଲେହିପତ୍ରଙ୍କାନ କେବଳରେ ରତ୍ନିରଜନ୍ୟାଦର ଯନ ଗତିକାରୀ, କୀର୍ତ୍ତନା ତଥା ଅତ୍ୟନ୍ତ ଉତ୍ସବାଦୀ ଉପରେ ପରିଚାରକ

I

$M_{3, 4, 11, 12}$ ରୁକ୍ଷ ଓ $M_{19, 20, 27, 28}$ ଶିଖିତମିପନ୍ଥାଳୀରେ ଅବ୍ୟାହି

ପୃଷ୍ଠା ୩୧

විම්කවිටය.		ඉඩමේ නම.		විම්කවිටය.		ඉඩමේ නම.			
		අ. රු.	ප.			අ. රු.	ප.		
9	බලියිස්සාවලු	...	1	3	36	භැන්නේ පතන, ඉතා			
16	දැකිගෙවගුර	...	233	2	0	වැල්ලීස්නේ පතන, සූ			
24	එම	...	3	2	5	රියස් ඇල්ලේ පතන,			
26	එම	...	1	1	0	බාරගස්සිලුවේ පතන			
29	එම	...	0	0	20	නි, අහරබැඳේ පතන,			
34	විකිණාල්පත	...	1	1	10	කුරුදුවන්නේ පතන,			
36	වටබද්ධේදිල්පෙන	...	3	0	34	කුටුකරුගෙඩා පතන,			
37	එම	...	3	2	15	තාරණවල් උල්පතෝ			
39	මැදැස්නේද්ල්පෙන	...	0	3	36	පතන, අඩුයාහෙලු ප			
43	යොතිලේකුවර	...	0	1	0	තන, රැඹුමේ පතන			
44	පිල්ලේබඳ්දේද්ල්පෙන	...	1	2	6	ක, ගස්ගොල්ලේ පතන			
59	අමුහුබඳ්දේපතන, මාරුග ස් තැයේනේ පතන, ගඩා දෙනිගොලලේ පතන, මහනැත්තේ පතන, මොරගස්සිල්ලේ හින නේ පතන, තාමුණිස් නේ පතන, තිද්සුගැරු වේ පතන, වැලිහෙල පතන, කොන්චිගොල් ලේ පතන, එශාඩ හෙල පතන, දික්ගෙරද හිනනේ පතන, කළවිට			නි, ගල්වැටියාහෙලු ප තන, ඔයදිග අරවේ ප තන සහ තවත් පතන්	1,211	1	0		
45	යොතනමල පිල්ලේ කා ලේ	...							
58	අමුනාබද්ද	4	1	8
60	කුරුදුයස්දුව	5	3	17
61	ගස්ගොල්ලේ	5	3	30
63	එම	7	0	5
64	එම	3	1	0
66	කොටුවගහැල්ල	0	2	30
69	පිල්ලේබද්ද	4	3	0
						..	2	0	12

விதிக்குறிய.	ஒப்புமே கும்.	விதிகரம்:	அ. ரூ. ப.	விதிக்குறிய.	ஒப்புமே கும்.	விதிகரம்:	அ. ரூ. ப.
89 ... அஷர்வைட்டி	0 0 22	107 ... மெட்டல்பொது	0 1 10				
99 ... கூவில்லேலில்ஜோது கொவி	0 3 6	108 ... திமு	0 2 20				
100 ... கூவில்லேலில்ஜோது குழிர	1 0 5	109 ... கொக்கிரியகச்சீல்லே பொது	1 0 36				
101 ... திமு	2 3 10	110 ... நிடங்கூருவல்லே பொது	0 2 7				
102 ... கரகச்கூஞ்சீல்லே பது	2 3 15	111 ... கவுடெஷிகோலல்	12 3 25				
103 ... கரகச்கூஞ்சீன் பதுகு	2 3 20	112 ... திமு	0 3 0				
104 ... கலுபிதிநீஞ்க	0 3 38	113 ... மாருகச்கூஞ்கு ஒநிகைப்பூட்டி	6 1 38				
105 ... கல்வுநீஞ்கோவி யாய்	6 0 25	114 ... ஒநிகைப்பூட்டி	7 1 30				
106 ... மெட்டல்பொது	0 2 36						
			1,545 0 7				

இல் கிடியம் 31.

விதிக்குறியீடு	ஒவ்வொன்று	விதிக்குறியீடு	ஒவ்வொன்று
25	...	ஏதாகவுள்ள	...
27	...	நில	...
62	...	குச்சை: மூல	...
65	...	கூவிவிருக்கும் கூரை	...
90	...	அழுரை: மூல	...
91	...	நில	...
			4 2 32
			21 2 22

இவ்வறிவித்தலின் தேதியாக 1902 ம் மூ-த்து கார்த்திகம் 28 ம் தேதியிலிருந்து மூன்று மாசத் திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளை உலவற்றையும் குறித்து உரிச்துப் பேசுவோர்கள் யருமிருந்தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பாளான காணிகளை சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குளிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவரது கந்தோரில் முகமுகமாய் அல்லது எழுத்து மூலமாக தெரிப்பது மேற்படி கரணிகளை அல்லது அவற்றிலைதையும் குறித்து யாதும் உரிமை அல்லது உடனதை காணியாதிருந்தால், மேற்கொல்லிய குறித்து உத்தியோகஸ்தராக தம்மில் சொல்லப்பட்ட கட்டளைச்சுட்டங்களினுட்பு தங்க்குக் கொடுத்திருக்கும் தத்துவங்களைக்கொண்டு தன்கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளை உரித்தைப் பேசுப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டு முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவார்.

ஜே. ஜி. பெரேஸர்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

ஞாவா மாகாணத்தின் உடுக்கிக்கை பகுதியில் தெஹிவினிப்பலாத்தைக் கோற்றையைச் சேர்க்க பட்டிய செதம் என்றும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள், அஃதாவது இத்தோட்டினைத் தக்குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

I.

M_{3, 4, 11, 12} ம், M_{19, 20, 27, 28} ம் அளவுக்கடதாசிகளில்,

பிரதமபடத்து இலக்கம் 31.

தண்டு.	காணியினது பெயர்.	விசாலம்.	தண்டு.	காணியினது பெயர்.	விசாலம்.
	எ. ரூ. ப.			எ. ரூ. ப.	
9a ...	பலிதியன்: நூவல்	... 1 3 36	தண், கல்வெட்டியலெஹுலப		
16 ...	தம்வகாவகுர	... 233 2 0	த்தன், ஒயதிகாலூவுபத்		
24 ...	ஷீ	... 3 2 5	தண்: இன்னுமூலம் சிலதுகளும் 1,211	1 0	
26 ...	ஷீ	... 1 1 0	கோநூலபில்லேகலே	4 1 8	
29 ...	ஷீ	... 0 0 20	அமுனபெத்த	... 5 3 17	
34 ...	டிக்கியால்லபொத்த	... 1 1 10	ஆறுந்துகல்லோவ	... 5 3 30	
36 ...	வட்டபெத்தேல்லபொத்த	... 3 0 34	கல்கொல்ல	... 7 0 5	
37 ...	ஷீ	... 3 2 15	ஷீ	... 3 1 0	
39 ...	மெதறியின்னேல்லபொத்த...	0 3 36	ஷீ	... 0 2 30	
43 ...	கண்ணலேகும்புர	0 1 0	செட்டகால்ல	... 4 3 0	
44 ...	பீல்லேபெத்தேல்லபொத்த	1 2 6	பீல்லேபெத்த	... 2 0 12	
59 ...	அமுனபெத்தேபத்தன, மாருகன்தென்னே		அங்குறுபெத்த	... 0 0 22	
	ருக்கன்தென்னேபத்தன, காடத்தென்னேபத்தன, மகதென்னேபத்தன, மொறக்கன்லேஹுந்தே		ஹூடில்லைல்பொத்தே		
	பத்தன, நாசன்டுறியின்னே		காட	... 0 3 6	
	பத்தன, நிதன்டுறுவை		ஹூடில்லைல்பொத்தேகும்		
	பத்தன, வெஞ்சைபத்தன, கொந்தெகால்லேபத்		புர	... 1 0 5	
	தன, எகொலூபத்தன, திக்கரூதறியின்னேபத்தன, கலவிட்டித்தென்னேபத்தன, இத்தேவெஞ்சைன்னே		ஷீ	... 2 3 10	
	பத்தன, ஹாரியகலைலே		காரக்கட்டியகள்லைபொத்த	2 3 15	
	பத்தன, பொறக்க்காலா		காரக்கட்டியகள்லைபொத்த	2 3 20	
	வேபத்தன, அங்குறபெத்		காரக்கட்டியகள்லைபொத்த	0 3 38	
	பேபத்தன, குறந்துவத்தே		கலவிட்டித்தென்னன	6 0 25	
	பத்தன, கெட்டறூம்கொடப		கல்விட்டேகாடயாய	6 0 26	
	த்தன, நாறங்கெல்லைபெத்தன, அம்பகாறூ		மெதால்பொத்த	0 2 16	
	பத்தன, ஹப்பேம்பெப		ஷீ	0 1 10	
	பத்தன, கையால்லபெ		ஷீ	0 2 20	
	த்தெபத்தன, அம்பகாறூ		காக்கட்டியகள்லைபொத்த	1 0 36	
	பத்தன, ஹப்பேம்பெப		நிதன்ஹூறுவைல்பொத்த	0 2 7	
	பத்தன, குறந்துவத்தே		காடத்தெகால்ல	12 3 25	
	பத்தன, கெட்டறூம்கொடப		ஷீ	0 3 0	
	த்தன, நாறங்கெல்லைபெ		மாருகன்தென்ன	6 1 38	
	த்தெபத்தன, அம்பகாறூ		இனிக்கெப்புபெத்த	7 1 30	
	பத்தன, கல்கொல்லேபத்				
				1,545 0 7	

எல்லை, வடக்கு-மோரேதாட்டக்கு போகும் ரூட்டு, மோரேதாட்டக்கு போகும் அடிபாதை, நி. பி. கட்டுக்கா யட்டிகின்த நட்டேமகத்மயா உரித்துபேசும் புதுகேகாடுபத்தன, அரசாட்சிக்குள்ள தம் பகாவகுரோகும்புர, கட்டடகாஸ்ஸல்லேகங்தூர, நி. பி. கட்டுக்கா யட்டிகின்த நட்டேமகத்மயா உரித்துபேசும் காட்டாஸ்ஸல்லேகும்புர, தழுங்டகெதற அப்புகாமயும் சிலபேர்களும் உரித்துபேசும் தழுங்டகெதறவத்த, நி. பி. கட்டுக்கா யட்டிகின்த நட்டேமகத்மயாவும் சிலபேர்களும் உரித்துபேசும் வெரல்லேதண்ணேகேன, மேற் சொல்லியவர்கள் உரித்துபேசும் பிட்டபொலகும்புர, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் பிட்டபொலூல் பொததகும்புர, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் கங்தெததேகும்புர, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் அப்புகாவும் பஞ்சல் உரித்துபேசும் தம்பேகாடுபத்தன, அடிபாதை, வெல்வே பஞ்சல் உரித்துபேசும் பஞ்சலேவத்த, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் வலத்தியன்ன வலகும்புர, அரசாட்சிக்குள் பலத்தியன்னவலகும்புர ; கீழ்க்கு-மோரதாட்டுகையெல்லை, பலத்தியன்ன வலகங்தூர, பீருபனதோவெகங்தூர, அரசாட்சிக்குள் மாணிக்கல்லேகும்புர, நி. பி. கட்டுக்கா யட்டிகின்த நட்டேமகத்மயா உரித்துபேசும் மாணிக்கல்லேகும்புர, பீருபனதோவேகங்தூர, நி. பி. கட்டுக்கா யட்டிகின்த நட்டேமகத்மயா உரித்துபேசும் மியன்ஸ்லேகும்புர, கட்டுக்காஉடைய எல்லை, பல்லேகெதற டிக்கிழுல் கமானு ஆம் சிலபேர்களும் உரித்துபேசும் தியலகும்புர, வெலவேகங்தூர, கட்டுக்காஉடைய எல்லை, பி. பி. கட்டுக்காகோ ஜூ உரித்துபேசும் கொடத்தெண்ணேகும்புர, பெலுவேகங்தூர, அரசாட்சிக்குள் பிள்ளவெத்தேகும்புர, அடிபாதை, நீர்வாய்க்கால், வெல்வேகங்தூர, பி. பி. கட்டுக்காவும் நி. பி. கட்டுக்கா யட்டிகின்த நட்டேமகத்மயா உரித்துபேசும் தொடங்காஅரூவேகேன, நி. பி. கட்டுக்கா நட்டேமகத்மயாவும் சிலபேர்களும் உரித்துபேசும் கொண்டகொல்லேவத்த, நீர்வாய்க்கால், நி. பி. கட்டுக்கா நட்டேமாத்மயாவும் சிலபேர்களும் உரித்துபேசும் கொண்டகொல்லேவத்த, அமுனுவெத்தேகங்தூர, எம். பி. கட்டுக்காவும் நி. பி. கட்டுக்காவும் உரித்துபேசும் கன்னிலேகேன, அமுனுவெத்தேகங்தூர, அரசாட்சிக்குள் அமுனுவெத்தேபத்தன, எம். பி. கட்டுக்காவும் உரித்துபேசும் உமிகும்பு ரேவத்த, அரசாட்சிக்குள் அமுனுவெத்தேபத்தன, அரசாட்சிக்குள் தேவாலேகெலே, கட்டுக்காஉடைய எல்லை, றஹல்ப்பேலைடைய எல்லை, உடகும்பலவெலுடைய எல்லை, எத்தல்பிட்டியுடைய எல்லை ; தெற்கு-பிட்டகங்தூர, ஒடை, சிரிஓருவே சிரிவண்டாவும் சிலபேர்களும் உரித்துபேசும் நாயக்கடில்லேகேன, அரசாட்சிக்குள் பிட்டகங்தோகேன, சிரிஓருவே சிரிவண்டாவும் சிலபேர்களும் உரித்துபேசும் பிட்டகங்தோகேன, பிட்டகங்தூர, சிரிஓருவே லோக்குவண்டா உரித்துபேசும் ஓராயிகள்லேகேன, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் ஜூ-ரியகஸ்ஸல்லேகும்புர, பிட்டகங்தூர ; மேற்கு-நி. பி. கட்டுக்கா உரித்துபேசும் உடகுருந்துவத்தேகும்புர, பிட்டகங்தூர, அங்குமூபெத்தேகங்தூர, எம். பி. கட்டுக்கா உரித்துபேசும் குறுங்துவத்தேகேன நீர்வாய்க்கால், பிட்டகங்தூர, நீர்வாய்க்கால், ஏக்டாற்றுவேகெதற புஞ்சிருல் ஜாச்சியும் சிலபேர்களும் உரித்துபேசும் புலத்தாகெதறவத்த, அரசாட்சிக்குள் பிட்டக்கொட, அடிபாதை, பல்லேகெதற சிரிவத்தேயும் சிலபேர்களும் உரித்துபேசும் பஞ்சலேகேன, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் வறக்காதண்டேவத்துயாய, அடிபாதை, திக்பெத்தேகெதற முத்துமெனிக்காவும் சிலபேர்களும் உரித்துபேசும் பத்தலவுத்தேகேன, ஒடை, மெதலை பொததகங்தூர, திக்பெத்தேகெதற முத்துமெனிக்காவும் சிலபேர்களும் உரித்துபேசும் பத்தலவுத்தேகேன, குறுங்கல்லதாவேகங்தூர, திக்பெத்தே முத்துமெனிக்காவும் சிலபேர்களும் உரித்துபேசும் பத்தலவுத்தேகேன, அடிபாதை, திக்கிழூதகங்தூர, பல்லேகெதற டிக்கிழுல் கம்றை உரித்துபேசும் ஓயதிகுறுவேகேன, திக்கிழூதகங்தூர, மெதகும்புரேகெதற சிரிவன்தே உரித்துபேசும் பில்லாவேவுத்தேகேன, திக்கிழூதகங்தூர, பிட்டகங்தூர, கொஸ்கனுவேகங்தூர, நி. பி. கட்டுக்காகோகூலவும் சிலபேர்களும் உரித்துபேசும் கொஸ்கனுவே வத்த, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் றப்பேஷம்பீபத்தன, எம். பி. கட்டுக்காவும் சிலபேர்களும் உரித்துபேசும் ரூப்பேகெதற என்ற, அடிபாதை, பி. பி. கட்டுக்காவும் சிலபேர்களும் உரித்துப்பேசும் பட்டியகெதறபத்தன, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் பட்டியகெதறகேன, நீர்வாய்க்கால், பிட்டகங்தூர, பெற்றெழுட்டியேகங்தூர, கொலத்தெண்ணெகெதற அப்புகாமி உரித்துபேசும் பெற்றெழுட்டியேகும்புர, மக்கும்புரேகெதற மாலக்கா உரித்துபேசும் மூல்லேதறுவ, கொட்டாஸ்ஸல்லேகங்தூர, பெற்றெழுட்டியுடைய எல்லை, எட்டம்பிட்டியக்கு போகும் ரூட்டு.


[குறிப்பு—சொல்லிய எல்கைகளுக்குள்ளிதாய் இன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள் இந்த அறிக்கையிலிருந்து விலக்கினது ஆக அளவு 21 எக்கர் 2 ரூட் 22 பர்சல் மேற்சொல்லிய 1,545 ஏக்கர் 7 பர்சல் அளப்பிழப்படுத்தவில்லை]—

பிரதமபடத்து இக்கம் 31.

தண்டு.	காணியினது பெயர்.	விசாலம்.	அ. ரூ. ப.
25	... தம்பகாவகுர	...	0 3 15
27	... ஷி	...	1 0 35
62	... கண்கொல்ல	...	9 2 30
65	... ரெஷட்டகாஸ்ஸலை	...	2 2 0
90	... அங்குமூபெத்த	...	2 2 30
91	... ஷி	...	4 2 32

21 2 22

[For Tracing see page 6.]



Scale of 32 Chains to an Inch.

Sheets M 3, 4, 11, 12 and M 19, 20, 27, 28

Surveyor-General's Office,
Colombo, August 8, 1902.

P. D. WARREN,
Assistant Surveyor-General.

Situation : Pattiagedara village in Udukinda division of Dehiwinipalata korale.

Preliminary plan 31.

Lot.	Name of Land.	Extent. A. R. P.	Extent.		Name of Land.	Extent. A. R. P.
			Lot.	Name of Land.		
9a ...	Balitiyannawala	... 1 3 36	36 ...	Watabeddeulpota	... 3 0 34	
16 ...	Dambagahawagura	... 233 2 0	37 ...	Do.	... 3 2 15	
24 ...	Do.	... 3 2 5	39 ...	Medahinneulpota	... 0 3 36	
26 ...	Do.	... 1 1 0	43 ...	Ganillekumbura	... 0 1 0	
29 ...	Do.	... 0 0 20	44 ...	Peellebeddeulpota	... 1 2 6	
34 ...	Tikiyaulpota	... 1 1 10				

Lot.	Name of Land.	Extent. A. R. P.	Lot.	Name of Land.	Extent. A. R. P.
59 ...	Amunabeddepatana, Maragastennepatana, Godadehigollepatana, Mahatennepatana, Moragasellehinnepatana, Nadanduhinnekapatana, Nidanharuwepatana, Welihelapatana, Kondagollepatana, Egodahelapatana, Dikrodahinnekapatana, Kalawittennepatana, Ittawelhinnekapatana, Huriyagasselapatana, Boragastalawepatana, Angurubeddepatana, Kurunduwattepatana, Ketaharugodapatana, Naranwelulpotepatana, Ambagahalepatana, Ruppeambeapatana, Gasgollepatana, Galwetiyahela, patana, Oyadiga-arawepatana, &c.	... 1,211 1 0	64 ...	Gasgolla	... 0 2 30
45 ...	Gonamalapillekéle	... 4 1 8	66 ...	Kottagahaella	... 4 3 0
58 ...	Amunabedda	... 5 3 17	69 ...	Peellebedda	... 2 0 12
60 ...	Kurundugasdowa	... 5 3 30	89 ...	Angurubedda	... 0 0 22
61 ...	Gasgolla	... 7 0 5	99 ...	Hadillaulpotegoda	... 0 3 6
63 ...	Do.	... 3 1 0	100 ...	Hadellaulpottekumbura	... 1 0 5
			101 ...	Do.	... 2 3 10
			102 ...	Karagastenuelpota	... 2 3 15
			103 ...	Karagastennepatana	... 2 3 20
			104 ...	Kalawititenna	... 0 3 38
			105 ...	Galwattegodayaya	... 6 0 25
			106 ...	Medaulpota	... 0 2 36
			107 ...	Do.	... 0 1 10
			108 ...	Do.	... 1 0 20
			109 ...	Kokatiyagasulpota	... 1 0 36
			110 ...	Nidanparuweulpota	... 0 2 7
			111 ...	Godadehigolla	... 12 3 25
			112 ...	Do.	... 0 3 0
					1,545 0 7

Lots excluded.

Lot.	Name of Land.	Preliminary plan 31.		Extent. A. R. P.
		Lot.	Name of Land.	
25 ...	Dambagahawagura	...		0 3 15
27 ...	Do.	...		1 0 35
62 ...	Gasgolla	...		9 2 30
65 ...	Kottagahaella	...		2 2 0
90 ...	Angurubedda	...		2 2 30
91 ...	Do.	...		4 2 32
				21 2 22

List of Boundaries of the Block comprising Lots 9a, 16, 24, 26, 29, 34, 36, 37, 39, 43, 44, 59, 45, 58, 60, 61, 63, 64, 66, 69, 89, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, and 114.

Preliminary plan 31.

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1 ...	Road	40 ...	
2 ...	Footpath	41 ...	
3 ...	Budugegodapatana	42 ...	Pitakandura
4 ...	Dambagahawagurekumbura	43 ...	Stream
5 ...	Kahatagahellekandura	44 ...	Pitakandurehena
6 ...	Kahatagahaellekumbura	45 ...	Do.
7 ...	Darandagedarawatta	46 ...	Do.
8 ...	Werelletennchena	47 ...	Huriyagasselhehena
9 ...	Pitapolakumbura, Pitapolaulpotakumbura, Kandellekumbura, Aswedumakumbura	48 ...	Huriyagasselkumbura
10 ...	Water-course	49 ...	Udakurunduwattekumbura
11 ...	Dambagodapatana	50 ...	Angurubeddekandura
12 ...	Footpath	51 ...	Kurunduwattehena
13 ...	Balatiyannawalakumbura	52 ...	Water-course
— ...	Do.	53 ...	Do.
14 ...	Moretota village	54 ...	Balatgahagedarawatta
15 ...	—	54A ...	Pitahagoda
16 ...	Balatiyannawalakandura	55 ...	Footpath
17 ...	Peerpandowakandura	56 ...	Pansalehena
18 ...	Manikellekumbura	57 ...	Warakadandewattuyaya
19 ...	Do.	58 ...	Batawelawattahena
19A ...	Stream	59 ...	Water-course
20 ...	Miyanellekumbura	60 ...	Medaulpotakandura
21 ...	Katugaha village	61 ...	Kurundugasdowakandura
22 ...	Do.	62 ...	Footpath
23 ...	Do.	63 ...	Dikrodekandura
24 ...	Diyallakumbura	64 ...	Oyadiga-arawehena
25 ...	Lewakandura	65 ...	Peelawewatthehena
26 ...	Godatennekumbura	66 ...	Water-course
27 ...	Peelabeddekumbura	67 ...	Koskanuwakandura
28 ...	Footpath	68 ...	Koskanuwawattia
28A ...	Water-course	69 ...	Ruppeambeapatana
29 ...	Ganillekumburuyaya	70 ...	Koskanuwewattia
30 ...	Dodangaha-arawehena	71 ...	Do.
31 ...	Kondegollewatta	72 ...	Footpath
32 ...	Water-course	73 ...	Pattiyagedarapatana
33 ...	Amunabeddekkandura	74 ...	Pattiyagedarahena
34 ...	Nayakadullehena	75 ...	Water-course
35 ...	Amunabeddepatana	76 ...	Perahetiyyakandura
36 ...	Udakumburewatta	77 ...	Perahetiyyakumbura
37 ...	Dewalekele	78 ...	Mullearawa
38 ...	Do.	79 ...	Kottagahaellakandura
39 ...	Katugaha village	80 ...	Perahetiya village
		81 ...	Road

II.

Lot.	Preliminary plan 31. Name of Land.	Extent. A. R. P.	
		2 1 20	
53	Amunubeddepatana alias Dewalepatana	...	2 1 20
54	Dewalekele	...	1 3 25
			4 1 5

on sheet M¹², 19, 20, 27, 28, and bounded as follows: on the north by the village limit of Katugaha; on the east and south by Amunubeddepatana belonging to Crown; on the west by Udukumburewatta claimed by M. B. Katugaha and T. B. Katugaha.

මුල් සියලුම 31.

M¹², 19, 20, 27, 28 සියලුමපත්‍රයට අඩංගුවේ:—

විම්කවිරිය.	ඉඩමේ කම.	විම්නරම.
53	අමුනුබද්ධේදේ පතනය නොහොතු දේවාලේ පතනය ...	2 1 20
54	දේවාලේ කැලේ ...	1 3 25
		4 1 5


මෙව මාසිම්—දූහුරට කටුගහ ගමුවමිද ; නැගෙන්හිරට සහ දකුණට රුපසන්හික අමුනුබද්ධේදේ පතනය ; බජ්නාහිරට ඇම්. ඩී. කටුගහ සහ ඩී. ඩී. කටුගහ විසින් අපියේවාසිකම් කිහිප උඩිකුණිරේ වන්නයද.

M¹², 19, 20, 27, 28 ම අභ්‍යන්තරයේ ප්‍රත්‍යාග්‍යාලුවේ,

ප්‍රත්‍යාග්‍යාලුවේ 31.

නැණි.	කාසියිනාතු පෙයර.	විසාලම.
53	අමුනුබද්ධේදේ තොරොලෝපත්තුල	2 1 20
54	තොරොලෝකොල	1 3 25
		4 1 5

එල්සි, වටක්තු-කට්ටකාභයා ගල්කී; කිහිකුම් තෙරුම්-ඇරසාට්සික්කුණ් අමුනුබද්ධේදේ සෑම මෙර්ගු-සම්. ඩී. කට්ටකාභයා නි. ඩී. කට්ටකාභයා මිත්තුපොස්ම මුළුම්පුරෝවත්ත.



Scale of 8 Chains to an Inch.

Situation : Pattiyagedara village in Udukinda division of Dehiwinipalata korale.

Lot.	Preliminary plan 31. Name of Land.	Extent. A. R. P.	
		2 1 20	
53	Amunabeddepatana alias Dewalepatana	...	2 1 20
54	Dewalekele	...	1 3 25
			4 1 5
	Sheet M ¹² , 19, 20, 27, 28		

Surveyor-General's Office,
Colombo, August 8, 1902.

1,220

P. D. WARREN,
Assistant Surveyor-General.

III.

Lot.	...	Preliminary plan 31. Land of Land.	Extent. A. R. P.
		Amunebeddepatana			5 3 13
55	...				

12

on sheet M 19, 20, 27, 28, and bounded as follows : on the north by Udukumburewatta claimed by M. B. Katugaha and T. B. Katugaha ; on the east by Udukumburewatta claimed by ditto, Amunubeddeptana belonging to Crown, and the ditch ; on the south by the Amunubeddekandura ; on the west by Udukumburewatta claimed by M. B. Katugaha and T. B. Katugaha, Udukumburewatthehena claimed by ditto.

M_{19, 20, 27, 28} ¹² കിട്ടിയമിപ്പുന്നവർ അംഗീക്ഷി : —

ଓଲ୍ଡ କିନ୍ଧିଯମ 31.


விதிக்குவிப்பக்.	ஒவியேற் கும்.	விதிகரம்.
55 ...	அமையேவதேவதே பறது 5 3 13

$M_{19, 20, 27, 28}^{12}$ ம் அளவுக்கட்டாசியில்,

பிரதமபட்டத் து இலக்கம் 31.

தண்டி.	காணியின்ற பெயர்.	விசாலம்.
55	ஆபனோபாக்டீரியாக்ட்ஸ்	5 3 13

என்கை, வடக்கு-எம். பி. கட்டுகாவும் நீ. பி. கட்டுகாவும் உரித்துபேசும் உடனும்போவதற்கு; கிழக்கு-மேற்கால்லியவர்கள் உரித்துபேசும் உடனும்போவதற்கு, அரசாங்கின்கள் அமுனுபெத்தேபத்தன, அகல; தெற்கு-அமுனுபெத்தேகங்களும்; மேற்கு-எம். பி. கட்டுகாவும் நீ. பி. கட்டுகாவும் உரித்துபேசும் உடனும்போவதற்கு, மேற்கால்லியவர்கள் உரித்துபேசும் உடனும்போவதற்குக்கேளே.



Scale of 8 Chains to an Inch.

Situation : Pattivagedara village in Udukinda division of Dehiwiniyalata korale.

Preliminary plan 31

Preliminary plan of.					Extent.
Lot.	Name of Land.				A. R. P.
55	...	Amunabeddepatana	5 3 13
Sheet M ₁₉ 20 27 28					12

Surveyor-General's Office,
Colombo. August 8, 1902.

P. D. WARREN,
Assistant Surveyor-General.

IV.

Preliminary plan 31.

Extent.

Lot.	Name of Land.	A. R. P.
1 ...	Ensalbedda ...	1 0 0

on sheet M_{3, 4, 11, 12}¹², and bounded as follows : on the north and east by the Lewwekandura ; on the south by Dodangaha-arawehena claimed by T. B. Katugaha, Ratemahatmaya of Yatikinda ; on the west by the minor road to Moretota, the village limit of Perahettiya.

M_{3, 4, 11, 12}¹² සිතියම්පනුයට අඩංගුවූ :—

මුල් සිතියම 31.

ත්‍රිකිරීම.

ත්‍රිකිරීමෙහි.	ඉඩමේ නම.	අ. රු. ප.
1 ...	එසල්බේදා ...	1 0 0

මෙම මැසි—ලුහුරට සහ නැගෙණිහිට ලෙවිවේ කදුරද ; දකුණුව එ. ඩී. කුමුද යරිකිද රටේ මහක්මයා විසින් අයිතිවාසිකම් හියන දෙවින්ගහ අරුවේ සේනද ; බස්නාහිට මොරේනාවල යන සුළුපාරද, පෙරහෙවියේ ගමුවුමද.


M_{3, 4, 11, 12}¹² ම ආශ්‍රාවක්කාතාසියා,

ප්‍රතමපාත්ත මිලකම 31.

විසාලම්.

ත්‍රේණ්ඩ.	කාණ්ඩියානු පෙයර්.	ඩ. රු. ප.
1 ...	එසල්බේදා ...	1 0 0

එක්කී, වැන්කුම් සියුම්කුම්-බෙල්වෙකන්තාර ; තේත්කු-න්. ඩී. කට්ටක යට්ටකින්ත මාත්‍රෝමකත්මයා උරිත්තුපෙකම් තොටකාජුවෙකෙන ; මෙත්කු-මොරේතොටකුපොකුම් ගෞට්ට, බෙත්මෙනුට්තයෙනා එක්කී



Scale of 8 Chains to an Inch.

Situation : Pattiyagedara village in Udukinda division of Dehiwiniyalata korale.

Preliminary plan 31.

Extent.

A. R. P.

Lot.	Name of Land.	A. R. P.
1 ...	Ensalbedda ...	1 0 0

Sheet M_{3, 4, 11, 12}¹²

Surveyor-General's Office,
Colombo, August 8, 1902.

P. D. WARREN,
Assistant Surveyor-General.